

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

ஊடக அறிக்கை

-

நலிவடைந்த குழுக்களின் உரிமைகளை சமூக

முற்போக்குசட்டங்கள் ஊடாக விஸ்தரித்த இந்தியா

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை இந்திய மகளிர் கிரிக்கட் அணி முதற் தடவையாக அண்மித்த சந்தர்ப்பத்தில் இம்முறை சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதுடன் படிப்படியாக சமத்துவம் மிக்க சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் மிகவும் அமைதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களில் சமூக முற்போக்கு சட்டமூலங்களை அங்கீகரிப்பதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது . பெண்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட தரப்பினர்களின் வினைத்திறன் மிக்கதும் முழுமையானதுமான வாழ்வினை நடைமுறையில் கௌரவத்துடனும் சட்டத்தின் முன் சமனாகவும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யும் நோக்குடன் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் முன்னுரை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் மற்றும் வழிநடத்தல் கொள்கைகள் ஆகியவற்றில் பால் சமத்துவ கோட்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பு பெண்களுக்கான சமத்துவத்தை வழங்குவது மட்டுமன்றி பெண்களுக்கு ஆதரவாக நேர்மறையான பாகுபாட்டின் அடிப்படையிலான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க அதிகாரமளிக்கின்றது.

உயர் கல்வித்துறையில் மிகவும் அதிகளவான பெண்கள் பிரவேசிக்கும் நிலையில் பால் சமத்துவத்திற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை இந்தியா மிகவும் வேகமாக மேற்கொண்டு வருகிறது . பெண்களுக்கான தொழில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை நுண் நிதியியல் சேவைகளுடன் இணைத்து அந்தத் திட்டங்கள் நாட்டின் தொலைதூரத்தில் இருக்கும் கிராமிய பெண்கள் பயனடையும் வரை செயல்படுத்தப்படுகின்றன. பாலியல் ரீதியான தொந்தரவுகளை கையாள்வதற்கான சட்டங்கள் அதேபோல வீட்டு வன்முறை மற்றும் பாரபட்சமான ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்கான சட்டங்கள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன . கிராமிய

மட்டங்களிலான அரசு நிர்வாக கட்டமைப்புக்களில் பெண்களுக்கான தலைமைத்துவத்தை மூன்றில் ஒரு பங்காக அதிகரித்தல் , மகன்களுக்கும் மகள்களுக்கும் இடையிலான நில பரம்பரை உரிமைகளை சமப்படுத்துதல் போன்ற தனித்துவமான கொள்கைகள் உறுதியான பெறுபேறுகளைக் காண்பிக்கிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்காகவும் 2015 ஜனவரியில் மகளைப் பாதுகாத்தல் மகளுக்கு கல்வியூட்டல் (**BetiBachaoBetiPadhao**) திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு அந்த திட்டமானது தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் தன்னிறைவுடன் 2006 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் 271 மில்லியன் மக்களை இந்தியா வறுமையிலிருந்து மீட்டுள்ளது . பொருளாதார வளர்ச்சியானது பெண்களுக்கான பொருளாதார மற்றும் கொள்கை வகுப்புக்கான வாய்ப்புக்களை வழங்கியிருக்கும் அதேவேளை அவர்கள் குடும்பம் தொடர்பாக அல்லது கல்வி குறித்த இல்லாதுவிடில் குழந்தைகளின் நோய் தடுப்பு விவகாரங்கள் உள்ளிட்ட சமூக மற்றும் குடும்ப ரீதியான முடிவுகளை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது.

இவ்வாறான நன்மைகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில் வாடகைத்தாய் மற்றும் நுட்பத் துணையுடனான இனவிருத்தி தொழில்நுட்பம் (**Assisted Reproductive Technology**) ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள், மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு ஆகிய விடயங்களை கையாளுவதன் மூலமாக இந்திய அரசாங்கம் பெண்களின் இனவிருத்தி உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

2006 இல் ஆரம்பமான மிகப்பரந்தளவிலான ஆலோசனைக்குப்பின்னர் இந்திய பாராளுமன்றம் இன்னமும் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்திருத்தம் -**Medical Termination of Pregnancy (MTP) (Amendment) Bill, 2020** குறித்து விவாதிக்கும் அதேவேளை இந்த சட்ட மூலமானது சுய சான்றின் அடிப்படையில் கருக்கலைப்பினை மேற்கொள்வதற்கான சட்டரீதியான அனுமதியை பெண்கள் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரமளிக்கின்றது . இந்த சட்ட மூலமானது பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டவர்கள் அக்கருவினை கலைப்பதற்கான காலவரையறையை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக அதிகரித்துள்ளது.

நுட்பத்துணை இனவிருத்தி தொழில்நுட்ப கட்டுப்பாட்டு சட்டமூலம் 2020 க்கு (**the Assisted Reproductive Technology (ART) Regulation Bill 2020.**) இந்திய அமைச்சரவை பெப்ரவரி 2020 இல் அனுமதி வழங்கியது . இன விருத்தி மருத்துவ சுற்றுலாத்துறை முக்கிய விடயமாக மாறிவரும் அதேவேளை உலகளாவிய கருத்தரிப்பு துறையில் முக்கிய மையமாக இந்தியா

காணப்படுகிறது. குறிப்பாக வெளிச்சோதனை முறையிலான கருத்தரிப்பு (IVF) உள்ளிட்ட நுட்பத்துணை உதவியுடனான இனவிருத்தி ஆகியவை கருத்தரிப்பின்மை காரணமாக பாதிப்படையும் பெருமளவானவர்களுக்கு நம்பிக்கையை வழங்கியதுடன் சட்ட சமூக மற்றும் கோட்பாட்டு ரீதியிலான சிக்கல்களையும் பெருமளவில் தோற்றுவித்தது. நுட்பத்துணை இனவிருத்தி தொழில்நுட்ப சேவைகளை கட்டுப்படுத்துவதற்கான அவசியம் சுரண்டல் காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்குடன் மேலெழுந்திருந்தது . இந்த சட்டமூலம் நாட்டில் நுட்பத்துணை இனவிருத்தி தொழில்நுட்ப சேவைகள் பாதுகாப்பாகவும் கோட்பாட்டு அடிப்படையிலுமான செயற்பாடுகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது . இந்த சட்டமூலத்துக்கு அமைவாக ஒரு தேசிய சபை, மாநில சபைகள், தேசிய மற்றும் மாநில பதிவு அதிகாரசபைகள் ஆகியவை நுட்பத்துணை இனவிருத்தி தொழில்நுட்ப உதவியுடனான மருத்துவ நிலையங்களையும் நுட்பத்துணை இனவிருத்தி தொழில் நுட்ப வங்கிகளையும் (Assisted Reproductive Technology Banks) கட்டுப்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. கொடையாளர்கள் காப்புறுதி திட்டம் ஒன்றின் ஊடாக பெருந்தொகையான கருமுட்டைகள் உட்புகுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன் , இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் சொந்தப் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு (Biological Children - உயிரியல் குழந்தைகள்) கிடைக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

இந்தத் துறையில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மூலமாக வாடகைத்தாய் (கட்டுப்பாட்டு) சட்டமூலம் 2020 அமைகின்றதுடன் இதன்பயனாக மத்திய மட்டத்தில் தேசிய சபையினை அமைத்தும் மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மாநில பேரவைகள் மற்றும் பொருத்தமான அதிகாரிகளை நியமித்தும் அவற்றின் மூலமாக வாடகைத்தாய் முறைமையை ஒழுங்குபடுத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது . இந்த சட்டமூலம் தெரிவுக்குழுவில் பரிசீலிக்கப்பட்டு 2020 பெப்ரவரி ஐந்தாம் திகதி இந்திய பாராளுமன்றத்தில் மேல்சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தில் முக்கியமான விடயமாக நாடளாவிய ரீதியில் இருக்கும் வாடகைத்தாய் சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதனைக் குறிப்பிடமுடியும். கருமுட்டைகளை கொள்வனவு செய்தல் விற்பனை செய்தல் , திருமணமான இந்திய தம்பதிகள் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தம்பதியினர் மற்றும் தனித்துவாழும் இந்தியபெண்கள் (விவாகரத்து பெற்றோர் அல்லது விதவைகள்) கொள்கை ரீதியான பெற்றோராக இருத்தல் உள்ளிட்ட வர்த்தக ரீதியான வாடகைத்தாய் முறைமை கட்டுப்படுத்துதல், குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது . அதேபோல கொள்கைக்கு முரணான வாடகைத்தாய் செயற்பாடுகள் , வாடகைத்தாய் முறைமையை வர்த்தகமயமாக்கல்

ஆகியவைகட்டுப்படுத்தப்படுவதுடன் வாடகைப்பெற்றோர் மூலமாக பிறக்கும் குழந்தைகள் மற்றும் வாடகைத் தாய்மார் சுரண்டலை தடுப்பதற்கும் இந்த சட்டமூலம் உதவுகின்றது.

திருநங்கைகள் போன்ற நலிவான குழுக்கள் மீதான அக்கறையை விஸ்தரிக்கும் நோக்குடன் திருநங்கைகள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டமூலம் -2019 (The Transgender Persons (Protection of rights) Bill 2019) இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது . இந்த பிரிவினருக்கு எதிரான களங்கம், பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தணித்து அவர்களை சமூக நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவில் 4.80 லட்சம் திருநங்கைகளுக்கு இந்த சட்டமூலம் பயனளிக்கும் . இந்த சட்டமூலம் கல்வி நிறுவனங்கள் , வேலைவாய்ப்பு, சுகாதார சேவைகள் போன்றவற்றில் திருநங்கைகளுக்கு எதிரான 'பாகுபாடினமையை' உறுதிசெய்கிறது. சுயமாக உணரப்படும் பாலின அடையாள உரிமையை மக்களுக்கு வழங்குவதன் மூலம் இந்தசட்டமூலம் ஒரு படி மேலே செல்கிறது . திருநங்கைகளுக்கான தேசியசபை ஒன்றை அமைப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆலோசிக்கவும், கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினர தும் பதிலளிக்கும் கடப்பாட்டினை உறுதிப்படுத்தும் . மிக முக்கியமாக, இந்த மசோதா திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோ ருக்கு அபராதம் மற்றும் தண்டனையையும் உறுதிசெய்கிறது.

2011 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , மூத்த குடிமக்கள் மொத்த மக்கள்தொகையில் 8.57 வீதமாக உள்ளதுடன் 2026 ஆம் ஆண்டளவில் அந்ததொகை 12.4 வீதமாக உயரும். அவர்களின் கௌரவமான வாழ்க்கைக்கான உரிமையை உறுதிப்படுத்த மூத்த குடிமக்கள் சட்டம் அல்லது பெற்றோர் மற்றும் சிரேஸ்ட பிரஜைகள் பராமரிப்பு மற்றும் நலன்புரி சட்டம், (Senior Citizens Act, officially called the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act) 2007 இல் இந்திய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது . முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு சேவை அமைப்புக்களைப்பதிவு செய்வதற்கும் முதியோர் இல்லங்களின் ஆகக்குறைந்த தரங்களை உறுதிப்படுத்துவதற்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் இப்போது திருத்தப்பட்டு வருகிறது.

பெண்களின் வாழ்வின் மீதான கவனத்தை அதிகரிக்கும் முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி 2020 மார்ச் 08 ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச மகளிர் தினத்தில் தனது சமூக ஊடக கணக்குகளை (130 மில்லியன் மக்களை பின்தொடர்வோராக கொண்டது) ஊக்கம்மிகுந்த பெண்களுக்கு கையளிப்பதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு

12-03-2020